

முதன்மை மாவட்ட நீதிமன்றம், தூத்துக்குடி

நாள். 09.01.2026

Case No.OS.18/2023

D.W.1

திரு.பழனிச்சாமி

சாட்சி மீண்டும் அழைக்கப்பட்டு சத்தியப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.

குறுக்கு விசாரணை :

பிரதிவாதியின் பூர்வீகம் ராஜஸ்தான் என்றால் சரிதான். 1975 ம் ஆண்டு வாக்கில் கோவில்பட்டிக்கு வந்து அங்கேயே வசித்து வருகிறார் என்றால் சரிதான். Orient Agency என்ற நிறுவனத்தில் தனி உரிமையாளர் பிரதிவாதி தான் என்றால் சரிதான். பிரதிவாதிக்கு தமிழ் எழுதப் படிக்க தெரியாது என்றால் சரிதான். ஆனால், பிரதிவாதி தமிழ் பேசுவார் என்றால் சரியல்ல. கொஞ்சம் கொஞ்சம் பேசுவார். பொதுவாக, பிரதிவாதி திக்கி திக்கிப் பேசுவார் என்றால் சரிதான். பிரதிவாதி பேச்சு சரியாக புரியாது என்பதால் அவர் சாட்சியம் அளிக்க வரவில்லை. பிரதிவாதியின் சகோதரர் ஜத்தன்லால் தாஹா ராஜஸ்தான் மேட்ச் சிண்டிகேட் நிறுவனத்தில் தனி உரிமையாளர் என்றால் சரிதான். இரண்டு நிறுவனங்களுக்கும் தனித்தனி ஜிஎஸ்டி பதிவு, வருமான வரிக் கணக்கு மற்றும் வங்கிக் கணக்கு உள்ளது என்றால் சரிதான். இரு நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட கணக்கு பராமரிக்கப்படும் என்றால் சரிதான். பிரதிவாதி நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டால் அந்த பணம் எவ்வாறு கணக்கிற்கு வந்தது என்ற விபரத்தை கணக்கில் எழுத வேண்டும் என்றால் சரிதான். பிரதிவாதியின் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து வேறு யாருக்கேனும் பணம் செலுத்தும்பட்சத்தில் அது தொடர்புடைய கணக்கை பராமரிக்க வேண்டும் என்றால் சரிதான். பிரதிவாதி நிறுவன வங்கிக் கணக்கு விபரங்களான பி.வா.சா.ஆ.4 முதல் 6 வரையிலான ஆவணங்களில் கண்டுள்ள விபரங்கள் நிறுவனத்தின் 2018, 2019 மற்றும் 2020 வருடங்களுக்கான பராமரிக்கப்பட்ட கணக்கு புத்தகத்தை தாக்கல் செய்தால் தான் அதில் குறிப்பிட்டுள்ள பணப் பரிமாற்றம் குறித்த விபரங்கள் தெரிய வரும் என்றால் கணக்குப் புத்தகங்கள் பொதுவாக இந்தியில் தான் பராமரிக்கப்படும், அதை தாஹா தான் பராமரிப்பார். பி.வா.சா.ஆ.4-ல் 05.4.2018-ல் ரூ.24,50,000/- 6 காசோலைகள் மூலமாக பிரதிவாதியின் நிறுவன வங்கிக் கணக்கிலிருந்து சகோதரரின் நிறுவன வங்கிக்

கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது என்றால் சரிதான். பி.வா.சா.ஆ.4-ல் 05.4.2018-ல் ரூ.24,50,000/-ஐ சகோதரரின் நிறுவன வங்கிக் கணக்கிலிருந்து பிரதிவாதியின் நிறுவன வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது என்றால் சரிதான். இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே பரிவர்த்தனைகள் பல நடந்துள்ளது என்றால் ஆவணத்தை தாக்கல் செய்ய என் முதலாளி சொன்னதால் நான் அதனை தாக்கல் செய்துள்ளேன். அதில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் எனக்கு தெரியாது. பிரதிவாதி தரப்பு ஆவணங்களை என் முதலாளி தாக்கல் செய்ய கொடுத்ததால் நான் தாக்கல் செய்தேன். அதில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் எனக்கு தெரியாது என்றால் சரிதான். பிரதிவாதி தரப்பு ஆவணங்களில் கண்டுள்ள விபரங்கள் பிரதிவாதிக்கு தெரியாது என்றால் அவருக்கு எழுதப்படிக்க தெரியாது. ஆடிட்டர் மூலமாக பிரதிவாதி நிறுவனத்திற்கு வருமானவரி கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது என்றால் சரிதான். 12.04.2018 அன்று வாதி தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து பிரதிவாதியின் நிறுவன வங்கி கணக்கிற்கு கடனாக ரூ.27,55,000/- கொடுத்துள்ளார் என்பது பி.வா.சா.ஆ.4-ல் பணப் பரிமாற்றம் உள்ளது என்றால் சரியல்ல.

07.03.2019 அன்று பிரதிவாதி வங்கிக் கணக்கிலிருந்து வாதியிடம் வாங்கிய கடனுக்கு வட்டியாக வாதியின் வங்கி கணக்கிற்கு ரூ.3,30,600/- செலுத்தப்பட்டுள்ளது என்பது பி.வா.சா.ஆ.5-ல் பணப் பரிமாற்றம் உள்ளது என்றால் சரியல்ல. வங்கி பரிவர்த்தனை இரு தரப்பினருக்கும் இடையே நடத்தப்பட்டது. வட்டித் தொகை இல்லை. 07.03.2019 அன்று வாதி வங்கிக் கணக்கிலிருந்து பிரதிவாதியின் நிறுவன வங்கி கணக்கிற்கு கடனாக ரூ.3,30,000/- செலுத்தப்பட்டுள்ளது என்பது பி.வா.சா.ஆ.5-ல் பணப் பரிமாற்றம் உள்ளது என்றால் சரியல்ல. வங்கி பரிவர்த்தனை இரு தரப்பினருக்கும் இடையே நடத்தப்பட்டது.

02.03.2020 அன்று பிரதிவாதி ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டியாக ரூ.3,67,800/- பிரதிவாதியின் நிறுவன வங்கிக் கணக்கிலிருந்து வாதிக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பது பி.வா.சா.ஆ.6-ல் பணப் பரிமாற்றம் உள்ளது என்றால் தெரியவில்லை. 02.03.2020 அன்று கடனாக ரூ.3,00,800/- வாதி தன் வங்கிக் கணக்கிலிருந்து பிரதிவாதியின் நிறுவன வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியாது. பி.வா.சா.ஆ.6-ல் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. வாதி,

பிரதிவாதி நிறுவனத்திற்கு மொத்தம் ரூ.33,85,000/- கடன் தொகையினை செலுத்தியுள்ளார் என்றால் அது பற்றி எனக்கு தெரியாது. 01.04.2020 முதல் மேற்படி தொகைக்கு பிரதிவாதி வட்டி எதுவும் செலுத்தவில்லை என்றால் எனக்கு தெரியாது. பிரதிவாதியின் சகோதரர் இறந்து விட்டதை காரணமாக வைத்து வாதியை மோசடி செய்யும் விதமாக வழக்காடுகிறார் என்றால் சரியல்ல. வாதியிடம் பிரதிவாதி கடன் வாங்கிய விபரங்கள் 2018-2019, 2019-2020, 2020-2021 ஆண்டிற்கான வருமான வரிக் கணக்குகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றாலும், அது தெரிய வந்துவிடும் என்பதால் தான் அந்த வருமான வரிக்கணக்குகளை தாக்கல் செய்யாமல் தவிர்த்துள்ளேன் என்றால் சரியல்ல. பிரதிவாதியின் சகோதரர் பிரதிவாதி கணக்கை பராமரிக்கவில்லை என்றாலும், வழக்கிற்காக அவ்வாறு பராமரித்து வந்ததாக பொய்யாக சொல்கிறேன் என்றாலும் சரியல்ல. பிரதிவாதி நிறுவன கணக்கு விபரங்களை பராமரிக்க அதற்கென்று தனியாக ஆட்கள் உள்ளனர் என்றால் சரியல்ல. நான் பிரதிவாதியின் சகோதரர் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளேன் என்பதை காண்பிக்கும் விதமாக ஆவணங்கள் ஏதும் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். நான் பிரதிவாதியின் சகோதரர் நிறுவனத்தில் நான் ஒருபோதும் பணிசெய்யவில்லை என்றாலும், பணி செய்து வந்ததாக வழக்கிற்காக சொல்கிறேன் என்றாலும் சரியல்ல. நான் பிரதிவாதி கேட்டுக் கொண்டதன்பேரில் நான் பொய்யாக சாட்சியம் அளிக்கிறேன் என்றால் சரியல்ல. பிராது அனுமதிக்கப்படவேண்டும் என்றால் சரியல்ல.

மறுவிசாரணை :

இல்லை.

என்னால் திறந்த நீதிமன்றத்தில் சொல்லப்பட்டு தட்டச்சரால் தட்டச்சு செய்யப்பட்டு சாட்சிக்கு படித்து காண்பிக்கப்பட்டு அவரால் சரியென்று ஒப்புக்கொள்ளப்பட்டு கையெழுத்து/ கைரேகை செய்யப்பட்டது.

**முதன்மை மாவட்ட நீதிபதி,
தூத்துக்குடி.**